

தவக்காலம் முதல் வாரம் - ஞாயிறு

முன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

‘என்னாலும் அவராலும் எல்லாம் என்று’ இறைவனோடு இணைந்த நிலையில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இத்தவக்காலத்தின் முதல் ஞாயிறு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

நல்வாழ்வு துளிர்க்கையில், ‘இவை யாவும் என் கைவினையே’ என்று எண்ணுவதும் துன்பத்தில் துவண்டு போகையில், ‘எல்லாம் இறைவன் தரும் சோதனை’ என அவரைக் கைகாட்டி கலங்குவதும் பலவீனமான மனதின் எண்ணங்கள் அவ்வாறின்றி என் வாழ்வின் இயக்கம் என்பது நான் மற்றும் அவரின் ஒருங்கிணைந்த செயல்பாடு என மாற்றிக் கொள்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில் நிலத்தின் விளைவுகளை எவ்வாறு பணிந்து இறைவனுக்கு காணிக்கையாக்க வேண்டும் என்று மொழிகின்றது இணைச்சட்ட நூலின் வார்த்தைகள்.

இயற்கையின் அனைத்திற்கும் செயற்கையாய் மாற்று ஏற்படுத்தலாம். மழையைக் கூட பொழிய வைக்க செய்யலாம். ஆனால் நெல்லினை வித்தாக்குவதும் பதராக்குவதும் இறைவனின் செயல் தான். நிலம் என்னுடையது, நீர் என்னுடையது என்ற எண்ணம் கொண்ட மனதில் நிலத்தின் ஈவு இறைவனின் கைவண்ணம் என்ற மனநிலையோடு காணிக்கையை இறைவன் திருமுன் கொணர்வோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், “உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதியாதே” என்று சாத்தானின் சோதனைகளை முறியடிக்கிறார் இயேசு. பசியால் இருப்பவரின் பலவீனம் உணவு; பாலநிலத்தின் பகல் வெயிலுக்கு தேவை பாதுகாப்பு; இவ்வுலக மக்கள் மெச்ச தேவையானது அதிகாரம். இம்மூன்று சோதனைகளையும் சாத்தானின் முயற்சியால் இயேசு சந்திக்கிறார் அவற்றை வெற்றி கொள்கின்றார்.

இவை அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சோதனைகள் இயேசுவை சோதித்தது போல அலகை நம்மிடமும் வரும். அவ்வேளையில் தான், தான், தனது என்ற குறுகிய வட்டப்பாதையில் வாழ்க்கையை வகுத்துக் கொள்ளாமலும், எல்லாம் இறைவனின் சோதனைகள் என்று இறைவனை குற்றம் சாட்டாமலும், கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு என்றும் வெற்றி உண்டு என்ற விசுவாசம் பெறவேண்டும். இச்சிந்தனைகளை மனதில் தாங்கி இத்திருப்பலியில் இணைவோம்.

மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. ஆற்றலும், திறமைகளும், வெற்றியும், செல்வமும் எம் உழைப்பால் வந்தவையல்ல; உமது அருளால் பெற்றுக் கொண்டோம் என அறிவுறுத்தும் இறைவா!

இத்திருஅவையை வழிநடத்தும் தலைவர்கள், பணியாளர்கள் மக்களை இறைப்பாதையில் நடத்தவும், மக்களுக்கு எதிராக அநீதி தலைதூக்கும் போதும் சுரண்டல்களின் போதும் குரலெழுப்பி மீட்டெடுக்கும் வரம் அருள வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

2. மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை என்றவரே எம் இறைவா!

எம் நாட்டை ஆளும் தலைவர்கள் நீதியின் பாதையில் நடக்கவும், விலையில்லா பொருட்களுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு தங்களது உரிமையான வாக்குகளை மக்கள் விலையாக்காது, உமது அருள் பெற்ற தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடு சிறக்க வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

3. குணமளிக்கும் வல்லவரே எம் இறைவா!

நோய், பசி, மனவருத்தம், பாதுகாப்பற்ற அத்துமீறல், வன்முறை என துன்பங்களோடு துயில் கொண்டிருக்கும் மக்கள், "நீரே நான் நம்பியிருக்கும் இறைவன்" என உம்மோடு கைகோர்த்து இந்நிலையில் இருந்து மீண்டு வர வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

4. விண்ணக உணவினால் மகிழ்வடையச் செய்தவரே எம் இறைவா!

உமது விருப்பத்தின்படி நிலத்தின் விளைச்சலை ஈட்டிய எம் விவசாயிகளின் உழைப்பிற்கு நல்ல விலை கிடைக்கப்பெற்று பொருளாதாரம் மேம்படவும், குடும்ப சமாதானம், சந்தோஷம் பெருகவும், பொதுத்தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் சிறந்த ஞானத்தோடு எழுதவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உம் அருளால் பெற்று மகிழவும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

நன்றி: ஆசிரியை திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com